

**CA**



THE INSTITUTE OF  
**CHARTERED** ACCOUNTANTS  
OF SRI LANKA

# **SUGGESTED SOLUTIONS**

**KE1 – Financial Accounting & Reporting  
Fundamentals**

**March 2016**

## பிரிவு 01

விடை 01

1.1

கற்கை வெளிப்பாடு:

1.1.3. கணக்கீட்டுச் செயன்முறையினை பாதிக்கும் புறச்சூழற் காரணிகளை (பொருளியல், தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குபடுத்தற் தேவைப்பாடுகள் அடங்கலாக) இனங்காணல்.

சரியான விடை C

1.2

கற்கை வெளிப்பாடு:

1.1.6. நிதியறிக்கையிடலின் நெறிமுறைத் தேவைப்பாடுகளையும் (ethical requirements) நெறிமுறை சாராத நடத்தையின் தொடர்விளைவுகளையும் இனங்காணல்.

சரியான விடை B

1.3

கற்கை வெளிப்பாடு:

1.2.4. நிதிக்கூற்றின் மூலகங்களை; சொத்துக்கள், பரிப்புக்கள், உரிமையாண்மை, வருமானம், செலவுகள் மற்றும் காசுப்பாய்வுகளை விபரித்தல்.

சரியான விடை D

1.4

கற்கை வெளிப்பாடு:

1.2.5. கணக்கீட்டில் அடிப்படையான எடுகோள் (தொடர்ந்தியங்கும் தாபனம்) மற்றும் கணக்கீட்டு கோட்பாடுகளை (அட்டுறு, பொருண்மை, கொள்கை மாறாமை, உரிம, பொருத்தம் காணல், புத்திசாதுர்ய, காலாந்த) விபரித்தல்.

சரியான விடை B

1.5

கற்கை வெளிப்பாடு:

1.2.6. நிதிக் கூற்றுக்கள்/நிதித் தகவல்களின் தரரீதியான குணாம்சங்களை விபரித்தல்.

சரியான விடை C

1.6

கற்கை வெளிப்பாடு:

4.1.2 முற்றடக்க வருமானக் கூற்று, நிதிநிலைக் கூற்று, காசுப்பாய்வுக் கூற்று மற்றும் உரிமையாண்மை மாற்றங்கள் பற்றிய கூற்றுக்களின் முகப்பில் காட்டப்படவேண்டிய உருப்படிகளை ஆராய்தல்.

சரியான விடை A

1.7

கற்கை வெளிப்பாடு:

4.8.2 நிதிக் குத்தகை மற்றும் தொழிற்பாட்டுக் குத்தகைக்கு இடையிலான வேறுபாட்டை விபரித்தல்.

சரியான விடை C

1.8

கற்கை வெளிப்பாடு:

4.10.1 ஊழியர் பயன்களை வரைவிலக்கணப்படுத்தல்.

சரியான விடை D

1.9

கற்கை வெளிப்பாடு:

4.11.1 அடிப்படையான நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப் பரிப்புக்களை இனங்காணல்.

சரியான விடை B

1.10

கற்கை வெளிப்பாடு:

4.13.2 SMEs களுக்கான SLFRs இனை கடைப்பிடிக்கும் உரிமங்களை இனங்காணல்.

சரியான விடை C

## விடை 02

### 2.1

கற்கை வெளிப்பாடு:

2.1.2. மூல ஆவணங்களின் தேவைகளை இனங்காணல்.

செலவுப்பதிவுக் குறிப்பு - செலவுப்பதிவுக் குறிப்பு (credit note) என்பது, ஒரு வழங்குனரால் வாடிக்கையாளருக்கு திருப்பி அனுப்பிய பொருட்கள் அல்லது வாடிக்கையாளரின் மிகைக் கொடுப்பனவு தொடர்பில் வழங்கப்படுவதாகும்.

பணம் அனுப்புதற் குறிப்பு - செலுத்தப்படும் விலைப்பட்டியல்களின் விபரம் மற்றும் எந்த செலவுப் பதிவுக் குறிப்புக்கள் எதிரீடு செய்யப்பட்டுள்ளன என்பவற்றினை விபரிக்கும் வகையில் ஒரு வழங்குனருக்கு பணக்கொடுப்பனவுடன் வழங்கப்படும் குறிப்பாகும். அத்துடன், செலுத்தப்படும் தொகையை உறுதி செய்வதன் மூலம் எந்தவொரு குறைபாடும் இலகுவாக இனங்காணப்பட்டு விசாரிக்கப்படலாம்.

பொருட் பெறுகைக் குறிப்பு (GRN)- GRN என்பது ஒரு வழங்குனரிடமிருந்து வியாபாரம் பெற்ற பொருட்களை நிரற்படுத்த பயன்படும் ஆவணமாகும்.

### 2.2

கற்கை வெளிப்பாடு:

2.3.4 கணனிமயப்படுத்திய கணக்கீட்டுப் பொதிகளின் குணாம்சங்களை இனங்காணல்.

அனுகூலங்கள்

- விசேட தகைமை அற்றவர்களாலும் பயன்படுத்தப்படலாம்.
- அதிகளவான தரவுகளை மிக விரைவாக செயன்முறைப்படுத்தலாம்.
- கைமுறை முறைமைகளிலும் பார்க்க அதிக செம்மையானது (accurate)
- தயார் நிலையில் தரவுகளை பகுப்பாய்வு செய்யலாம்.

### 2.3

கற்கை வெளிப்பாடு:

2.5.3. தொங்கற் கணக்கினை பயன்படுத்தி நிதிப் பதிவேடுகளிலும் நிதிக் கூற்றுக்களிலும் பொதிந்துள்ள தவறுகைகள் மற்றும் வழக்களை திருத்துதல்.

(i)	தொங்கற் கணக்கு	வரவு	3000	
	கடன்பட்டோர் கணக்கு	செலவு		3000
(ii)	தேய்மானம்	வரவு	6350	
	தொங்கற் கணக்கு	செலவு		6350
(iii)	விற்பனை	வரவு	1125	
	கொள்வனவு	வரவு	1125	
	தொங்கற் கணக்கு	செலவு		2250

2.4

கற்கை வெளிப்பாடு:

3.2.4 நிதிக்கூற்றுக்களின் ஒன்றித்தல் தொடர்புபட்ட கோட்பாடுகள் மற்றும் தத்துவங்களை விபரித்தல்.

மேன்மை உரிமம் (Parent) – ஒன்று அல்லது மேற்பட்ட உரிமங்களை கட்டுப்படுத்தும் உரிமம்.

உப கம்பனி (Subsidiary) – வேறொரு உரிமத்தால் (மேன்மை உரிமம்) கட்டுப்படுத்தப்படும் உரிமம்.

2.5

கற்கை வெளிப்பாடு:

4.2.1. சொத்தொன்றினை ஆதனம், பொறி மற்றும் உபகரணத்தின் கீழ் (PPE) ஏற்பிசைவு செய்வதற்கு திருப்தி செய்யவேண்டிய தேர்வுநிபந்தனைகளை நிரற்படுத்துக.

- உருப்படி சம்பந்தப்பட்ட எதிர்கால பொருளியற் பயன்கள் உரிமத்திற்கு பாய்வது சாத்தியமாக இருத்தல்.

- உருப்படியின் கிரயம் நம்பகமாக அளவிடக்கூடியதாக இருத்தல்.

2.6

கற்கை வெளிப்பாடு:

4.3.2. வட்டி, பங்கிலாபம் மற்றும் இறைக்கட்டணம் (royalties) ஆகியவற்றிலிருந்து விளையும் வருமானத்தின் ஏற்பிசைவு தொடர்பான கணக்கீட்டுக் கையாள்கையினை விபரித்தல்.

வட்டி – விளைவு வட்டி முறையினை கவனத்திற் கொண்டு அட்டுறு அடிப்படையில்.

பங்கிலாபம் – பெறுவதற்கான உரிமை ஏற்படுத்தப்படும்போது.

இறைக்கட்டணம் – அட்டுறு அடிப்படையில்

2.7

கற்கை வெளிப்பாடு:

4.6.2. கணக்கீட்டுக் கொள்கைகளை விபரித்தல்.

4.6.5. கணக்கீட்டு மதிப்பீடுகளை விபரித்தல்.

- கணக்கீட்டுக் கொள்கையில் மாற்றம் – முன்பிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் பிரயோகிக்கப்பட வேண்டும்.

- கணக்கீட்டு மதிப்பீடுகளில் மாற்றம் – அன்றிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் பிரயோகிக்கப்பட வேண்டும்.

2.8

கற்கை வெளிப்பாடு:

4.8.4 குத்தகைக்காரரின் ஏடுகளில் நிதிக் குத்தகைக்கான கணக்கீட்டு கையாள்கையை விபரித்தல்.

(i)	தேய்மானம்	வரவு	40,000	
	தேய்மான ஏற்பாடு	செலவு		40,000
	(தேய்மான ஏற்பாட்டினை பதிவுசெய்தல்)			

(ii) 13 ஆண்டுகள் குத்தகைக்கால முடிவில் சொத்தை கொள்வனவுசெய்யும் தேர்வுரிமையை குத்தகைக்கு பெறுனர் கொண்டுள்ளதால், அந்தத் தேர்வுரிமையினை குத்தகைக்குப் பெறுனர் பிரயோகித்தல் நியாயபூர்வமாக நிச்சயமானதாக இருப்பதனால்.

2.9

கற்கை வெளிப்பாடு:			
4.9.6. பிற்போடப்பட்ட வரியினை (deferred tax) கணித்தல்.			
	கணக்கீட்டு அடிப்படை	வரி அடிப்படை	தற்காலிக வித்தியாசம்
PPE	410,000	350,000	60,000
உத்தரவாத ஏற்பாடு	50,000	-	(50,000)
நிகர தற்காலிக வேறுபாடு			<u>10,000</u>
பிற்போடப்பட்ட வரிப் பரிப்பு @ 25%			2,500

2.10

கற்கை வெளிப்பாடு:	
4.11.2. நிதிச் சொத்துக்கள் மற்றும் நிதிப் பரிப்புக்களின் ஆரம்ப மற்றும் பின்னைய அளவீடுகளை விபரித்தல்.	
i)	முதிர்வுவரை வைத்திருக்கும் முதலீட்டின் ஆரம்ப அளவீடு, சீர்மதிப்புடன் ஊடுசெயற் கிரயத்தை கூட்டவரும் தொகையாகும். அதாவது, ரூபா 51,000. பின்னர் அந்த நிதிச் சாதனம் விளைவு வட்டி வீதத்தை பயன்படுத்தி காலத்தேய்மானக் கிரயத்தில் அளவிடப் படுவதுடன், ஏற்படும் இலாபம் / நட்டம் இலாப நட்டத்தில் ஏற்பிசைவு செய்யப்படும்.
ii)	இது இலாப, நட்டத்தினுடான சீர்மதிப்பினதாக (FVTPL) வகைப்படுத்தப்பட வேண்டும். ஆரம்ப அளவீடு சீர்மதிப்பிலாகும் (ரூபா 2 மில்லியன்). ஊடுசெயற் கிரயம் ரூபா 15,000 சீர்மதிப்பிற்கு கூட்டப்பட மாட்டாது. அது இலாப நட்டத்தில் ஏற்பிசைவு செய்யப்படும். பின்னர் இந்தச் சாதனம் சீர்மதிப்பில் அளவிடப்படுவதுடன், ஏற்படும் இலாபம் / நட்டம் இலாப, நட்டத்தில் ஏற்பிசைவு செய்யப்படும்.
iii)	விற்பனைக்கு கிடைக்கப்பெறும் முதலீடு ஆரம்பத்தில் அதன் சீர்மதிப்புடன் ஊடுசெயற் கிரயத்தை கூட்டிய தொகையில் (ரூபா 50 மில்லி) அளவிடப்படும். பின்னர் சீர்மதிப்பில் அளவிடப்படுவதுடன், ஏற்படும் இலாபம் / நட்டம் ஏனைய முற்றடக்க வருமானத்தில் ஏற்பிசைவு செய்யப்படும்.

## பிரிவு 2

விடை 03

உரிய கற்கை வெளிப்பாடுகள்:

2.6.2 கட்டுப்பாட்டுக் கணக்கு மீதியினை தனித்தனி நபர்களின் கணக்கு மீதிகளின் மொத்தத்துடன் கணக்கிணக்கம் செய்தல்.

2.7.2 வங்கிக் கணக்கிணக்கக் கூற்றினை தயாரித்தல்.

**(A)**

<b>(i) வியாபார வருமதிகள் கட்டுப்பாட்டுக் கணக்கு</b>	ரூபா
தரப்பட்டவாறு மீதி	595,600
கூட்டு: அனுமதிக்கப்பட்ட கழிவு மிகைக்கூற்று (5400-4500)	900
கழி: விற்பனை மிகைக்கூற்று (42,400 – 24,400)	(18,000)
சரியான கட்டுப்பாட்டுக் கணக்கு மீதி	<u>578,500</u>

<b>(ii) உப-பேரேட்டுக் கணக்குகளின் சரியான மொத்தம்</b>	578,500
கழி: தவறிய மீதி	(46,000)
அனுமதித்த கழிவு திருத்தம் (15,000 – 10,500)	(4,500)
ஆரம்பத்தில் தனித்தனிக் கணக்கு மீதிகளின் மொத்தம்	<u>528,000</u>

**(B) 30.11.2015 திகதியில் வங்கிக் கணக்கிணக்கக்கூற்று**

வங்கிக் கூற்றின்படி வங்கி மீதி	275,500
கழி: சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் (84500 + 5000)	89,500
கூட்டு: தேறாத வைப்புக்கள்	<u>124,200</u>
காசேட்டின்படி இருக்கவேண்டிய மீதி	<u>310,200</u>

எனவே, காசேட்டின்படி ஆரம்ப வங்கி மீதி = ரூபா 310,200

**31.12.2015 திகதியில் வங்கிக் கணக்கிணக்கக்கூற்று**

வங்கிக் கூற்றின்படி வங்கி மீதி	420,000
கழி: சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் (18,000 + 5,000)	23,000
கூட்டு: தேறாத வைப்புக்கள்	<u>92,500</u>
வங்கிக் கட்டணத்திற்கு முன்னர் காசேட்டின்படி மீதி	<u>489,500</u>

∴ காசேட்டின்படி இறுதி வங்கி மீதி ரூபா 489,000

**(மொத்தம்: 10 புள்ளிகள்)**

விடை 04

உரிய கற்கை வெளிப்பாடுகள்:

3.3.2. பகிர்வுக் கணக்குகள் அடங்கலாக பங்குடமையொன்றின் நிதிக்கூற்றுக்களை தயாரித்தல். (காலத்தின் போது உரிமையில் மாற்றம் இல்லாத பங்குடமைக்கான நிதிக்கூற்றுக்கள்).

(a)

**LMN அசோசியேற்ஸ்**

**2015 டிசம்பர் 31ந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான வியாபார, இலாப நட்ட, பகிர்வுக் கணக்கு**

விற்பனை		ரூபா	3,300,000
கழி: விற்பனைக் கிரயம் (1,860 - 120 (எடுப்பனவு)			<u>1,740,000</u>
மொத்த இலாபம்			1,560,000
அலுவலக உபகரண விற்பனைமீதான இலாபம்			50,000
<b>கழி: செலவுகள்</b>			
தேய்மானம்	150,000 (½)		
தொழிற்பாட்டுச் செலவுகள்	640,000		
கடன்மீதான வட்டி	20,000 (½)		
			<u>810,000</u>
பகிர்வுக்கு கிடைக்கப்பெற்ற இலாபம்			<u>800,000</u>
<b>பகிர்வுகள்:</b>			
பங்காளர் சம்பளம்:	Leo 240,000		
	Maxi <u>180,000</u>		420,000
மூலதன வட்டி:	Leo 50,000		
	Maxi 30,000		
	Neil <u>30,000</u>		110,000
இலாபப் பங்கு:	Leo 108,000		
	Maxi 81,000		
	Neil <u>81,000</u>		<u>270,000</u>
			<u>800,000</u>

**செயன்முறை:**

**பங்காளர் நடைமுறைக் கணக்கு:**

	Leo	Maxi	Neil		Leo	Maxi	Neil
<b>மீதி 1/4/2015</b>	-	<b>50,000</b>	<b>40,000</b>	<b>மீதி 1/4/2015</b>	<b>275,000</b>	-	-
எடுத்த மோ. வாகனம்	100,000	-	-	கடன் வட்டி	-	-	20,000
தொக்கு எடுப்பனவு	120,000	-	-	பங்காளர் சம்பளம்	240,000	180,000	-
எடுப்பனவு	250,000	150,000		மூலதன வட்டி	50,000	30,000	30,000
				இலாபப் பங்கு	108,000	81,000	81,000
<b>மீதி c/d</b>	<b>203,000</b>	<b>91,000</b>	<b>91,000</b>				
	673,000	291,000	131,000		673,000	291,000	131,000



LMN அசோசியேற்ஸ்

(b) 2015 டிசம்பர் 31ந் திகதி நிதிநிலைக் கூற்று

**சொத்துக்கள்**

நடைமுறையல்லாச் சொத்துக்கள்: ரூபா  
ஆதனம், பொறி மற்றும் உபகரணம் (850 – 150 – 50) 650,000

**நடைமுறைச் சொத்துக்கள்:**

தொக்குகள் 480,000  
வியாபார வருமதிகள் 260,000  
வங்கி மீதி 495,000  
மொத்தச் சொத்துக்கள் 1,885,000

**மூலதனமும் பரிப்புக்களும்**

பங்காளர் மூலதன கணக்கு- Leo 500,000  
- Maxi 300,000  
- Neil 300,000 1,100,000

பங்காளர் நடைமுறைக் கணக்கு - Leo 203,000  
- Maxi 91,000  
- Neil 91,000 385,000

**நடைமுறையல்லாப் பரிப்புக்கள்:**

பங்காளர் கடன் கணக்கு - Neil 200,000

**நடைமுறைப் பரிப்புக்கள்:**

வியாபார சென்மதிகள் 200,000  
1,885,000

(மொத்தம்: 10 புள்ளிகள்)

உரிய கற்கை வெளிப்பாடுகள்:

3.5.2. பூரண பதிவேடுகள் இல்லாதபோது நிதிக்கூற்றுக்களை தயாரித்தல்

**ராஜா டிரேடர்ஸ்**

**2015 டிசம்பர் 31ந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான இலாப, நட்டக் கூற்று**

	<b>ரூபா</b>
விற்பனை: காசு விற்பனை	1,846,000
கடன் விற்பனை	<u>2,880,000</u>
	4,726,000
கழி: விற்பனைக் கிரயம் (செயன்முறை கீழே)	<u>(3,129,000)</u>
மொத்த இலாபம்	1,597,000
மோட்டார் வாகன விற்பனை இலாபம் (648,000 – 350,000)	<u>298,000</u>
	1,895,000

**கழி: செலவுகள்**

தேய்மானம் (4,284 + 248 – 3,780) - 250	752,000	
வாடகை (188 + 20 + 44)	252,000	
தொலைபேசி (32 – 4.3 + 6.3)	34,000	
மின்கட்டணம் (98.4 + 1.6)	100,000	
காப்புறுதி (140.1 – 4.1)	136,000	
சம்பளம்	232,000	
விற்பனை வினியோகச் செலவு	<u>260,000</u>	
		1,766,000
ஆண்டிற்கான நிகர இலாபம்		<u>129,000</u>

**செயன்முறை: விற்பனைக் கிரயம்**

1. தொக்கு 01.01.2015 இல்	840,000
கட்டு: கொள்வனவுகள்	
காசுக் கொள்வனவு	139,000
கடன் கொள்வனவு (W <sub>3</sub> )	<u>3,130,000</u>
	4,109,000
கழி: 31.12.2015 இல் தொக்கு	<u>980,000</u>
விற்பனைக் கிரயம்	<u>3,129,000</u>

2. வியாபார வருமதிகள் கட்டுப்பாட்டுக் கணக்கு

மீதி b/d	440,000		
		வங்கி	2,480,000
ஆண்டிற்கான விற்பனை	<u>2,880,000</u>	வங்கி c/d	<u>840,000</u>
	<u>3,320,000</u>		<u>3,320,000</u>

3. வியாபாரச் சென்மதிகள் கட்டுப்பாட்டுக் கணக்கு

		மீதி b/d	550,000
வங்கி	3,040,000	ஆண்டில் கொள்வனவு	3,130,000
மீதி c/d	640,000		
	<u>3,680,000</u>		<u>3,680,000</u>

உரிய கற்கை வெளிப்பாடுகள்:			
3.4.2. இலாப நோக்கற்ற உரிமங்களின் நிதிக்கூற்றுக்களை தயாரித்தல்.			
<b>சண்ஷன் விளையாட்டுக் கழகம்</b>			
<b>2015 டிசம்பர் 31ந் திகதி முடிவடைந்த ஆண்டிற்கான வருமான, செலவினக் கூற்று</b>			
<b>வருமானம்</b>			
சந்தாப் பணம் (W1)			90,000
ஆயுள் அங்கத்துவ கட்டணம்			1,500
வட்டி வருமானம்			5,600
வாடகை வருமானம்			6,420
விளையாட்டப்போட்டி - நிகர பெறுவனவு			20,132
			<u>123,652</u>
<b>செலவுகள்</b>			
சம்பளம்		7,620	
காப்புறுதி		20,000	
விளையாட்டுப்போட்டி - செலவுகள்	10,130 + 8,000	18,130	
கணக்காய்வுக் கட்டணம்		12,000	
பிரயாணச் செலவு		752	
தேய்மானம்	7500 +	2,436 (1 m)	9,936
			<u>68,438</u>
<b>செலவுக்கு மேலான வருமானம்</b>			<u><u>55,214</u></u>
<b>(W1)</b>			
		<b>சந்தாக் கணக்கு</b>	
ஆண்டிற்கான வருமானம்	90,000	கொள்ளல், கொடுத்தற் கணக்கு	93,000
2016 ஆண்டிற்காக பெற்றது	<u>6,000</u>	2015 ஆண்டில் நிலுவை	<u>3,000</u>
	<u>96,000</u>		<u>96,000</u>

சண்ஷைன் விளையாட்டுக் கழகம்

31.12.2015 திகதியில் நிதிநிலைக் கூற்று				
நடைமுறையல்லாச் சொத்துக்கள்				ரூபா
	கிரயம்	திரள்.தேய்	NBV	
காணி	240,000		240,000	
காணியும் கட்டடம்	52,400	5,680	46,720	
விளையாட்டு உபகரணம்	75,000	7,500	67,500	354,220
<b>நடைமுறைச் சொத்துக்கள்</b>				
வருமதியான சந்தா (W1)				3,000
காசுக் கையிருப்பு & வங்கிக் கடன்				7,650
வங்கி மீதி				5,200
				10,350
மொத்தச் சொத்துக்கள்				364,570
<b>உரிமையாண்மை</b>				
திரண்ட நிதியம்			174,356	
கூட்டு: செலவுக்கு மேலான வருமானம்			55,214	229,570
கட்டிட நிதியம்				110,500
				337,370
<b>நடைமுறையல்லாப் பரிப்புக்கள்</b>				
பிற்போடப்பட்ட ஆயுள் அங்கத்தவ கட்டணம்				10,500
<b>நடைமுறைப் பரிப்புக்கள்</b>				
சென்மதியான சந்தா (W1)				6,000
சென்மதி வி. போட்டிச் செலவுகள்				8,000
				14,000
				364,570

### பிரிவு 3

விடை 07

உரிய கற்கை வெளிப்பாடுகள்:

3.2.3 முகாமை மற்றும் பதிப்பீட்டு தேவைகளுக்கான நிதிக்கூற்றுக்களை தயாரித்தல்.

2.4.2. ஆண்டு இறுதி நிதிக்கூற்றுக்களில் அட்டுறுக்கள், முற்கொடுப்பனவுகள், தேய்மானம், அறவிட முடியாக் கடன், இறுதித் தொக்குகள் ஆகியவற்றிற்கான செம்மையாக்கங்களை தயாரித்தல்.

4.7.2. செம்மையாக்க நிகழ்வுகள் மற்றும் செம்மையாக்கமற்ற நிகழ்வுகளை விபரித்தல்..

4.12.3. நிதிக்கூற்றுக்களில் ஏற்பாடுகளை ஏற்பிசைவு செய்வதற்கு நிறைவுசெய்யப்பட வேண்டிய தேர்வு நிபந்தனைகளை விபரித்தல்.

(a)

**வரையறுக்கப்பட்ட ஏசியாமார்ட் (தனி) கம்பனி**

**31 மார்ச் 2015 திகதி முடிவடைந்த ஆண்டிற்கான முற்றடக்க வருமானக் கூற்று (ரூபா 000 களில்)**

விற்பனை (20,780 - 160)	20,620
கழி: விற்பனைக் கிரயம்	
11,400 + 200	<u>11,600</u>
மொத்த இலாபம்	9,020
வாகன விற்பனை மீதான இலாபம் (880 - 850)	<u>30</u>
	9,050
நிருவாகச் செலவுகள்:	
1,840 + 150 + 98 + 360 (தேய்மானம்)	(2,448)
விற்பனை, வினியோகச் செலவு:	
1,080 + 23 (ஐயக்கடன் ஏற்பாடு)	
+ 40 (அ.மு. ககடன்) + 900 (தேய்மானம்)	(2,043)
நிதிச்செலவு: (120 தனி.வட்டி + 80 மு.பங்கிலா)	(200)
வரிக்கு முன் இலாபம்	<u>4,359</u>
வருமானவரி செலவு 1,020 + 28 (குறை ஏற்பாடு)	(1,048)
ஆண்டிற்கான நிகர இலாபம்	3,311
ஏனைய முற்றடக்க வருமானம்:	
காணி மீள்மதிப்பீடு	<u>250</u>
மொத்த முற்றடக்க வருமானம்	<u><u>3,561</u></u>

(b)

**வரையறுக்கப்பட்ட ஏசியாமார்ட் (தனி) கம்பனி**

**31.03.2015 திகதி முடிவடைந்த ஆண்டின் உரிமையாண்மை மாற்றங்கள் கூற்று**

	குறிப்பிடு மூலதனம்	மீள்மதிப்பு மிகை	கைக்கொள் இலாபம்	மொத்தம்
01.04.2014 இல் மீதி	4,800	-	1,600	6,400
காணி - மீள்மதிப்பீடு	-	250	-	250
ஆண்டிற்கான நிகர இலாபம்	-	-	3,311	3,311
செலுத்திய இடைக்கால பங்கிலா	-	-	(400)	(400)
31.03.2015 இல் மீதி	<u>4,800</u>	<u>250</u>	<u>4,511</u>	<u>9,561</u>

(c) வரையறுக்கப்பட்ட ஏசியாமார்ட் (தனி) கம்பனி  
31.03.2015 திகதியில் நிதிநிலைக் கூற்று

(ரூபா 000 களில்)

நடைமுறையல்லாச் சொத்துக்கள்  
ஆதனம், பொறி மற்றும் உபகரணம் 7,922

**நடைமுறைச் சொத்துக்கள்:**

தொக்குகள் (2,500 - 200) 2,300

வியாபார வருமதிகள்

1680 - 160 - 20 - 40 - 73 (Prov) 1,387

ஏனைய வருமதிகள்- வாகன விற்பனை 880

காசுக் காசுச் சமானங்களும் 460

5,027

**மொத்தச் சொத்துக்கள்**

**12,949**

**உரிமையாண்மையும் பரிப்புக்களும்:**

குறிப்பிடு மூலதனம் (சாதாரண பங்குகள்) 4,800

மீள்மதிப்பு மிகை 250

கைக்கொள் இலாபம் 4,511

9,561

**நடைமுறையல்லாப் பரிப்புக்கள்:**

மீட்கத்தகு முன்னுரிமைப் பங்குகள் 1,000

12% தனிச்சங்கள் 1,000 2,000

**நடைமுறைப் பரிப்புக்கள்:**

வியாபாரச் சென்மதிகள் 900

சென்மதி வருமானவரி (1,048 - 700) 348

அட்டுறுவான தனிச்ச வட்டி 60

சென்மதி முன்னுரிமைப் பங்கிலாபம் 80

1,388

**12,949**

(d) ஆதனம், பொறி மற்றும் உபகரணத்திற்கான குறிப்பு

	(ரூபா 000)					
	காணி கட்டிடம்	மோ.வாகனம்	தளபாடம்	உபகர	மொத்தம்	
<b>கிரயம்:</b>						
01/04/14 இல் மீதி	3,400	3,000	4,400	980	1,800	13,580
சேர்ப்பனவுகள்	-	-	-	-	-	-
விற்பனைகள்	-	-	(1,600)	-	-	(1,600)
மீள்மதிப்பீடு	250	-	-	-	-	250
<u>31/03/15 இல் மீதி</u>	<u>3,650</u>	<u>3,000</u>	<u>2,800</u>	<u>980</u>	<u>1,800</u>	<u>12,230</u>
<b>திரள் தேய்மானம்:</b>						
01/04/14 இல் மீதி	-	940	1,640	320	650	3,550
ஆண்டிற்கான அறவீடு	-	150	900	98	360	1,508
விற்பனை	-	-	(750)	-	-	(850)
<u>31/03/15 இல் மீதி</u>	<u>-</u>	<u>1,090</u>	<u>1,790</u>	<u>418</u>	<u>1,010</u>	<u>4,308</u>
<u>31/03/15 இல் NBV</u>	<u>3,650</u>	<u>1,910</u>	<u>1,010</u>	<u>562</u>	<u>790</u>	<u>7,922</u>

மொத்த நிகர ஏட்டுப் பெறுமதி = ரூபா 7,922,000

(மொத்தம்: 20 புள்ளிகள்)



## பொறுப்பு மறுத்தல் அறிவித்தல் - Notice of Disclaimer

இந்த விடைகள் முற்றுமுழுதாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தால் (CA Sri Lanka) தரப்பட்டுள்ளதுடன், இவற்றை மாதிரி விடைகள் என்ற அடிப்படையிலேயே நீர் ஏற்றுக் கொள்கின்றீர்.

இவை மாதிரி விடைகளாக கருதப்பட வேண்டுமே தவிர சரியான / எதிர்பார்த்த விடைகளாக அல்ல.

இந்த விடைகள் இரண்டு அடிப்படை நோக்கங்களை கொண்டுள்ளன. அவையாவன:

1. பரீட்சை வினா ஒன்றிற்கு மாதிரி விடைக்கான விபரமான உதாரணத்தை தருதல் அத்துடன்
2. பாடத்தில் மாணவரின் ஆராய்ச்சி மேற்கொள்ள அவர்களுக்கு உதவுவதுடன், பாடம் பற்றிய அவர்களின் அறிவு மற்றும் விளக்கத்தை அதிகரிக்க உதவுவதாகும்.

இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் இந்த மாதிரி விடைகள் தொடர்பில் எந்தவொரு உத்தரவாதத்தையும் தரவில்லை ஆதலினால், இது தொடர்பாக எந்தவொரு துயரையும் இந்த இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நீர் கொண்டுவருதல் அர்த்தமற்றது. எனினும், நீர் இது தொடர்பாக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு எதிராக நடவடிக்கை, கோரிக்கை, வழக்கு, அச்சுறுத்தல் அல்லது கேள்வி எதனையும் எழுப்பி அதில் நீர் வெற்றிபெறாத இடத்து இதனால் நிறுவகத்திற்கு ஏற்படும் சட்டச் செலவுகள் மற்றும் எதிர் நடவடிக்கை தொடர்புபட்ட சகல செலவுகளையும் நீர் பட்டக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு நீர் செலுத்த வேண்டும். இதே விடயத்திற்காக இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம் அதன் இந்த உரிமையையோ அல்லது இதில் விபரிக்கப்பட்டுள்ள அல்லது இலங்கைச் சட்டங்களின் கீழான அதன் உரிமைகளையோ உறுதிப்படுத்துவதற்காக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படின், அதற்குரிய சட்டக் கட்டணம் மற்றும் செலவுகளை நீர் இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு செலுத்த வேண்டும்.

© 2013 இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தினால் (CA ஸ்ரீலங்கா).

முழுப் பதிப்புரிமையுடையது. இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்தின் எழுத்துமூல முன் அனுமதியின்றி இந்த ஆவணத்தின் பகுதியினை மறுபிரசுரம் செய்வதோ அல்லது எந்த வடிவத்திலும் இலத்திரனிய, எந்திர, புகைப்படப் பிரதியிடல் பதிவுசெய்தல் மற்றும் ஏனைய ஊடகங்களினூடாக அனுப்புதலோ கூடாது.